

உடனடி வெளியீட்டுக்காக

ஃபயர் மாஸ்டர் ப்ளான் எனும் திட்டம் பன்முகம் கொண்ட மற்றும் வளர்ந்து வரும் நமது சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றுகிறது

ப்ராம்ப்டன், ON (செப்டம்பர் 16, 2020) – இன்றைய தினம், ப்ராம்ப்டன் நகராட்சி

நிர்வாகமானது [ப்ராம்ப்டன் தீத்தடுப்பு மற்றும் அவசரகால சேவை \(BFES\) 2021-2025 களுக்கான ஃபயர் மாஸ்டர் ப்ளான் \[Brampton Fire and Emergency Services \(BFES\) 2021-2025 Fire Master Plan\]](#), எனும் திட்டத்திற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது; இதில், இப்போதும், எதிர்காலத்திற்குமான, தீத்தடுப்பு சேவைகள் திறம்படவும் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்வதற்கான 32 பரிந்துரைகள் உள்ளன. BFES ஃபயர் மாஸ்டர் ப்ளான் ஆனது [நகரசபையின் வாழ்நாள் காலமாகிய 2018 – 2022 இன் செய்ய வேண்டிய முன்னுரிமை கொண்ட விஷயங்களை அடைய தனது பங்கினை ஆற்றுகிறது](#).

கனடா நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக இருக்கின்ற, ப்ராம்ப்டன் நகருக்கென, தனிப்பட்ட தேவைகள் உள்ளன. BFES ஃபயர் மாஸ்டர் ப்ளான் எனும் திட்டத்தின் வளர்ச்சியானது உள்ளூர் மற்றும் வெளியூர் பங்குதாரர்களால் தெரிவிக்கப்பட்டது; இவர்களில் 2,000 க்கும் மேற்பட்ட ப்ராம்ப்டன் குடியிருப்புவாசிகள், 200 க்கும் மேற்பட்ட முன்வரிசை ஊழியர்கள், நகரின் பல துறைகள் மற்றும் BFES நிர்வாக குழு உள்ளிட்டவர்கள் அடங்குவர். கூடுதலாக, சமூக இடர்களைப் பற்றிய ஒரு விரிவான மதிப்பீடு, புதுப்பிக்கப்பட்ட தீத்தடுப்பு நிலைய அமைவிடம் பற்றிய ஆய்வு மற்றும் பல்வேறு சட்ட வடிவுகள் ஆகியவை BFES ஃபயர் மாஸ்டர் திட்டத்தில் தாக்கம் கொண்டுள்ளன.

இந்த BFES ஃபயர் மாஸ்டர் திட்டமானது அனைத்தும் அடங்கிய இந்த மூன்று விஷயங்களால் வழிநடத்தப்படுகிறது: பாதுகாப்பு, வெற்றியடைதல் மற்றும் நிலைத்த தன்மை கொண்டிருத்தல். பரிந்துரைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முனைப்புக்களுக்கான கட்டுக்கோப்பினை இந்த கருப்பொருள்கள் வழங்குகின்றன; அவை கவனம் அளிக்கப்படவேண்டிய ஒன்பது பகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன: *அவசரகால செவிசாய்ப்பு; தீத்தடுப்பு மற்றும் அதுபற்றிய கல்வி; அவசரநிலை மேலாண்மை; சமூக பாதுகாப்பு; சமபங்கு மற்றும் உள்சேர்ப்பு; தொழில்நுட்ப புதுமைபடைப்பு; அதிகாரம் பெற்ற தொழிலாளர்கள்; நல்லாட்சி; மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்து நிற்கும் தன்மை*.

திட்டத்தின் முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

- நகரத்தின் வளர்ச்சி வேகத்துடன் ஒருமித்து நடைபோட, அடுத்த பத்து ஆண்டுகளில் மூன்று புதிய தீயணைப்பு நிலையங்களை நிர்மாணித்தல்;

- அதிக ஆபத்துள்ள தொழிற்சாலைகள் இருக்கும் அமைவிடங்களில் இணக்கமான கலாச்சாரத்தை உருவாக்க அதிகஉயரம் கொண்ட, மற்றும் தாழ்ந்த உயரம் கொண்ட தொழில்சார் அமைவிடங்களுக்கென இப்போதிருக்கும் வழக்கமான ஆய்வு திட்டத்தை மேம்படுத்துதல்;
- எங்கு தீ ஏற்படக்கூடும் என்று கணிப்பதற்காக, புதிய இயந்திரங்களை கற்றுக்கொள்ளுவதில் சற்று திறன் கூட்டுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உபயோகித்தல்; இதனால் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் தீயின் அளவையும் குறைக்க சாதமான செயல்திறன் மிக்க சோதனை ஆய்வுகளைச் செய்துகொள்ள முடியும்;
- சமுதாயத்திற்கு செய்யப்படும் சேவை வெளியில் தெரிவதற்கு, துறையின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் முயற்சிகளை மேம்படுத்துதல்; இதற்காக புதுமையான விதத்தில் ஆட்சேர்ப்பு உபாயங்களை செயல்படுத்துவதில் வலுவான கவனம் செலுத்த வேண்டும்.

BFES ஃபயர் மாஸ்டர் திட்டமானது காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெறும்; இதனால் மிக உயர்ந்த அளவிலான தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள் வழங்குவதை உறுதி செய்ய முடியும். BFES ஃபயர் மாஸ்டர் திட்டத்தை முழுமையாகப் படிக்க, www.bramptonfire.com எனும் வலைத்தளத்திற்கு செல்லவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் ஃபயர் அண்ட் எமர்ஜென்சி சர்வீஸ் ஆனது, ஒரு முன்னணிவாய்ந்த, புதுமையான தீயணைப்பு சேவையாகும், மேலும் இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும், வளர்ந்து வருகின்றதும் அற்புதமானதுமான பன்முகத் தன்மை கொண்ட நகரத்தின் தனித்துவமான தேவைகளுக்கு BFES ஃபயர் மாஸ்டர் திட்டம் ஆதரவு தருகிறது. BFES ஃபயர் மாஸ்டர் திட்டம் உருவாவதன் பேரில், ப்ராம்ப்ட்டன் நகரமானது, நன்கு ஆளுமை செய்யப்படும் ஒரு நகரமாக விளங்குவதை உறுதிசெய்வதுடன், அவசரநிலை மேலாண்மை மற்றும் செவிசாய்ப்பில் சிறந்து விளங்கச் செய்வதை நமது அணி உறுதி செய்ய முடியும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரை ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகமாக மாற்றுவதில் நமது ப்ராம்ப்ட்டன் தீத்தடுப்பு மற்றும் அவசர சேவைகளுக்கான குழு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைக்கும் எதிர்காலத்திலும் நமது குடியிருப்புவாசிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறையை BFES ஃபயர் மாஸ்டர் திட்டம் உறுதி செய்கிறது.”

- ரொவீனா சாண்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைமைப்பொறுப்பு, சமுதாய சேவைகள் அமைப்பு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ பரவலான தன்மை கொண்ட நமது நகரம் வளர்ச்சி அடையும் போதே, எதிர்காலத்திற்கும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த நமது குழு தொடர்ந்து மதிப்பாய்வு செய்தபடியே இருக்க வேண்டும். அந்த பயணத்தில் நமது BFES ஃபயர் மாஸ்டர் திட்டம் நமக்கு வழிகாட்டும். அனைத்தும் உள்ளடக்கிய இந்த திட்டத்தில் செய்யப்படும் பணிகளைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்; நாம்

சேவை அளிக்கின்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தினைப் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு குழுவை உருவாக்குவதில் ஈடுபடுகின்ற முதல் தீயணைப்பு சேவைகள் அமைப்பில் ஒருவராக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.”

- பில் போயெஸ், தீத்தடுப்பு தலைவர், ப்ராம்ப்ட்டன் தீத்தடுப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பு

“சேவை அளிப்பதில் நாங்கள் எப்போதுமே சிறந்து விளங்க முயற்சிக்கிறோம். நமது நகரம் விரைந்து வளர்ந்துகொண்டிருக்கும்போதே, ப்ராம்ப்ட்டனில் வசிப்பவர்கள், வேலை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு, முற்போக்கான தீத்தடுப்பு மற்றும் அவசர சேவைகளை வழங்குவதன் மூலம், இந்த வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை BFES ஃபயர் மாஸ்டர் திட்டம் உறுதி செய்கிறது.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்..

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca